மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, மானியக் கோரிக்கை எண் 15—பொதுச் சுகாதாரம்.

திரு. கே. என். குமாரசாமி, திரு. ஆர். கருப்பையா, திரு. சி. கோவிந்தராசன் ஆகியோர் இருக்கையில் இல்லையாதலால் அவர்களுடைய வெட்டுத் தீர்மானங்கள் பேரவையின் அனுமதியுடன் திரும்பப் பெறப் பட்டனவாகக் கருதப்படும்.

திரு. கே. எஸ். கோதண்டராமையா அவர்களின் வெட்டுத் தீர்மானம் பேரவையின் அனுமதியுடன் திரும்பப்பெறப்படுகிறது.

பேரவை முன் உள்ள கேள்வி :

"கோரிக்கை எண் 15—பொதுச் சுகாதாரம் என்ற தலைப்பின் கீழ் ரூ. 6,95,04,900-க்கு மேற்படாத தொகையை அரசுக்கு வழங்கவேண்டும்."

நிதிக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, கோரிய தொகை வழங்கப் பட்டது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : அடுத்து, மானியக் கோரிக்கை எண் 38—பொதுச் சுகாதார மூலதனச் செலவு.

வெட்டுத் தீர்மானங்கள் பேரவையின் அனுமதியுடன் திரும்பப் பெறப்பட்டன.

பேரவையின் முன் உள்ள கேள்வி :

"கோரிக்கை எண் 38—பொதுச் சுகாதார மூலதனச் செலவு என்ற தலைப்பின் கீழ் ரூ. 51,800-க்கு மேற்படாத தொகையை அரசுக்கு வழங்க வேண்டும்."

நிதிக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, கோரிய தொகை வழங்கப் பட்டது.

மாண்புமிகு பேரவைத் தலைவர் : பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகள்
பிற்பகல் 3·56 இந்த அளவில் முடிவுற்று, நாளைக் காலை 9 மணி அளவில் பேரவை மீண்டும் கூடும்.

பின்னர், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

7. பேரவையின் முன் வைக்கப்பட்ட ஏடுகள்.

A. Statutory Rules and orders.

Nil.

B.—Reports, notifications and other papers.

* 97. Special Water-Supply and Drainage Schemes 1969–70 (English and Tamil).

† 98. Speech by Hon. Thiru K. A. Mathialagan, Minister for Finance on Demand No. 3—General Sales Tax and Other Taxes and Duties Administration (English and Tamil).

‡ 99. Policy note under Demand No. 46—Capital Outlay on Schemes of Government Trading (English and Tamil).

---

* Despatched to Members on 19—3—1969.
† Despatched to Members on 20—3—1969.
‡ Placed on the Table of the House on 20—3—1969.